அதை விரைவிலே நாம் போட இருக்கிறோம். அதைப் போட்ட வுடனே, ஆசிரியர்கள் தேர்வு ஆணையம் உதவிப் பேராசிரியர் களைத் தேர்ந்தெடுக்கும்.

முற்பகல் 10-05

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 244, திரு. இரா. புதுநயினார் ஆதித்தன், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

244—

வீரவநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவர் நியமித்தல்.

*3338 திரு. இரா. புதுநயினார் ஆதித்தன் :

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க் கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :—

(அ) சேரன்மகாதேவி தொகுதி வீரவநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு விடுதி இருந்தும், பெண் மருத்துவர் நியமிக்கப்படாமல் இருப்பதை அரசு அறியுமா ?

(ஆ) ஆம் எனில், எப்போது பெண் மருத்துவர் நியமிக்கப் படுவார் ?

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ): வீரவநல்லூர் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் பெண் மருத்துவர் ஒருவர் 2—11—1991 முதல் பணி யாற்றி வருகிறார்.

திரு. இரா. புதுநயினார் ஆதித்தன் : மாண்புமிகு பேர வைத் தலைவர் அவர்களே. அமைச்சர் அவர்கள் 11-வது மாதத்திலே பெண் மருத்துவர் ஒருவரை நியமித்ததாக சொன் னார்கள், நானும் அதை அறிந்தேன், ஆனால் அந்த மருத்து வர் வேலையில் ஜாயின் பண்ணிவிட்டு. ஒருசில நாட்கள் மட்டும் வேலை செய்துவிட்டு. மீண்டும் வரவில்லை, அவர், மாறு தலைத் தேடி, நாடி வந்து கொண்டு இருக்கிறார், இப்படி கிராமப்பகுதிகளிலே பெண் மருத்துவர்களை நியமிக்கின்ற போது, அவர்கள் அந்தப் பகுதிகளிலே வேலை செய்ய விரும்பு வதில்லை, தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள்—அதிலும்

1992 மார்ச் 17]

குறிப்பாக அதிகமான கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய என்னுடைய சேரன்மாதேவி சட்டமன்றத் தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினர்களிடம் பேசுகின்றபோதுகூட, கதவுகளுக்கு இடையிலேயும், ஜன்னல்களுக்கு இடையிலேயும் நின்றுகொண்டு பேசுகின்ற பெண்கள் அதிகம் உள்ள தொகுதியான என்னுடைய தொகுதியில், ஆண் மருத்துவர்களிடம் பெண்கள் தங்களுடைய சிறு குழந்தைகளுக்கு சுகம் இல்லாமல் இருந்தாலும் கூட காட்ட முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே, டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கண்டிப்பாக ஒரு உத்தரவை அமலுக்குக் கொண்டு வந்து, பெண் மருத்துவர்களை நியமிப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்,

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தேர்வாணைக் குழு மூலமாக பெறுகிற, புதியவர்களாக தேர்ந்தெடுக்கப்படுகிற பட்டியலிலிருந்து வரு கிறவர்கள், கிராமப்புறங்களிலேதான அவர்கள் கட்டாய மாகப் பணியாற்ற வேண்டும், எம்.பி.பி.எஸ். மட்டும் முடித் தவர்களாக இருந்தால் 3 ஆண்டுக்காலம் பணியாற்ற வேண்டும், டிப்ளமோ முடித்தவர்களாக இருந்தால், இரண்டு ஆண்டுக் காலமும், போஸ்ட்-கிராஜுவேட் முடித்தவர்களாக இருந் தால், 1 ஆண்டுக்காலம் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்ற ஒரு முறையை நாம் ஏற்கனவே வைத்திருக்கிறோம், இருந்தும் சில இடங்களிலே தொடர்ந்து அவர்கள் விடுமுறை யிலே போய்விடுகிறார்கள், குறிப்பாக ஒதுக்குப்புறமாக, தள்ளியிருக்கிற மற்றும் மலைப்பகுதிகளிலே இருக்கின்ற இடங் களில் உள்ள மருத்துவமனைகளிலே குறிப்பாக பெண்கள் போய்ச் சேருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இதை எல்லாம் அறிந்த பின்னாலேதான், மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஒரு புதிய திட்டத்தை இப்போது வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள். அது சம்பந்தமாக வருகிற டிமாண்டிலே, 20 ஆம் தேதி மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக வர இருக்கிற மானியக் கோரிக்கையில் விரிவாக அதற்கான ஒரு திட்டத்தை அறிவிக்க இருக்கிறோம். எனவே, நிச்சயமாக எல்லா இடங் களுக்கும் பெண் மருத்துவர்கள் தேவையான அளவிற்கு நிரப்பு வதற்கான நடவடிக்கையை இந்தத் துறை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 245 திரு, ஆ.கு. சீனிவாசன், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்,

245—

சேத்துப்பட்டு நகரப் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்த நடவடிக்கை.

*3583—திரு. ஆ. கு. சீனிவாசன் :

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :